

[Insert name of recipient and address here (optional)]

அன்புள்ள பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களுக்கு,

உங்கள் குழந்தையின் மாற்றத்திற்கான கற்றல் மற்றும் மேம்பாட்டு அறிக்கை

பள்ளிக்கூடத்தில் உங்கள் குழந்தை ஒரு நேர்மறையான தொடக்கத்தைப் பெற உதவ , அவர்களுக்காக நாங்கள் ஒரு மாற்றத்திற்கான கற்றல் மற்றும் மேம்பாட்டு அறிக்கையை எழுதுகிறோம். உங்கள் குழந்தையின் கற்றல் மற்றும் நலத்தைப் பற்றிய தகவலை இவர்களுக்கிடையே பகிர்வதற்கான ஒரு வழியாக மாற்றத்திற்கான அறிக்கை உள்ளது:

- நீங்கள்
- எங்கள் சேவை
- உங்கள் குழந்தையின் எதிர்காலப் பள்ளிக்கூடம்
- உங்கள் குழந்தை ஒரு பள்ளிக்கூட நேரத்திற்கு வெளியிலான பராமரிப்பு (OSHC) சேவைக்குச் செல்கிறார்கள் என்றால் அது.

மாற்றத்திற்கான அறிக்கையில் இவற்றைப் பற்றிய தகவல் இருக்கும்:

- உங்கள் குழந்தையின் ஆர்வங்கள், திறமைகள், திறன்கள்
- உங்கள் குழந்தை மிகச்சிறப்பாகக் கற்க எவ்வாறு ஆதரவளிப்பது.

உங்கள் குழந்தைக்கு மிகச்சிறந்த ஆதரவை வழங்க, பள்ளிக்கூடத்திற்கு இந்தத் தகவல் உதவும்.

நீங்கள் செய்ய வேண்டுமென்று நாங்கள் விரும்புவதை

உங்கள் குழந்தையின் ஆரம்பகாலக் குழந்தைப் பருவக் கல்வியாளர், நீங்கள், உங்கள் குழந்தை ஆகியோரால் நிரப்பப்பட வேண்டிய வெவ்வேறு பிரிவுகளை மாற்றத்திற்கான அறிக்கை கொண்டுள்ளது. **பிரிவு 3-ஐப் பூர்த்திசெய்யவும்: குடும்பம் [மற்றும் நிறைவுசெய்ய உங்கள் குழந்தைக்கு உதவவும் பிரிவு 2: குழந்தை]** மற்றும் அதை [insert date here] அன்று எங்கள் சேவையிடம் திருப்பிக்கொடுக்கவும்.

உங்கள் பங்களிப்பு முக்கியமானது, ஆனால் கட்டாயமானது அல்ல. இது உங்கள் குழந்தையின் ஆசிரியருக்கு (மற்றும் அவர்கள் OSHC-க்குச் சென்றால், அவர்களுடைய OSHC கல்வியாளர்) உங்கள் குழந்தையைப் பற்றி சிறப்பாகப் புரிந்துகொள்வதற்கும், உங்கள் குழந்தையின் கற்றல் மற்றும் நல்வாழ்வு குறித்து திட்டமிடவும் உதவுகிறது.

அடுத்து என்ன நடக்கும்

உங்கள் குழந்தையின் ஆரம்பகாலக் குழந்தைப்பருவக் கல்வியாளர், மாற்றத்திற்கான அறிக்கையின் அனைத்துப் பிரிவுகளையும் நிரப்பி, உங்களுக்கு ஒரு நகலை வழங்குவார். உங்கள் குழந்தையின் பள்ளிக்கூடம் நவம்பரில் ஒரு நகலைப் பெறும். குடும்பம் மற்றும் குழந்தைப் பிரிவுகளை நீங்கள் பூர்த்திசெய்யாவிட்டாலும், மாற்றத்திற்கான அறிக்கையின் மீதமுள்ள பகுதி உங்கள் குழந்தையின் பள்ளிக்கூடத்திற்கும், பொருந்துகிறது எனில் அவர்களுடைய OSHC சேவைக்கும் பகிரப்படும்.

பள்ளிக்கூடத்தில் குழந்தைகளின் வெற்றிகரமான மாற்றத்திற்கு, பகிரும் தகவல் உதவுகிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இருப்பினும், உங்கள் குழந்தையின் பள்ளிக்கூடத்தில் மாற்றத்திற்கான அறிக்கையை பகிர்வதற்கு **விரும்பவில்லை** எனில், உங்கள் குழந்தையின் ஆரம்பகாலக் குழந்தைப்பருவக் கல்வியாளரிடம் [insert date here] அன்று பேசவும்.

பள்ளிக்கூடத்தில் உங்கள் குழந்தையைப் பதிவுசெய்தல்

அடுத்த வருடத்திற்காகப் பள்ளிக்கூடத்தில் உங்கள் குழந்தையை நீங்கள் ஏற்கனவே பதிவுசெய்யவில்லை எனில், நீங்கள் அதை விரைவாகச் செய்து முடிப்பதற்கு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் குழந்தையின் தனிப்பட்ட தேவைகளுக்காகத் திட்டமிட, பதிவுசெய்தல் பள்ளிக்கூடத்திற்கு உதவுகிறது. பள்ளிக்கூடத்தைத் தொடங்குவதைப் பற்றிய பயனுள்ள தகவலை, கல்வி மற்றும் பயிற்சித் துறை இங்கே <https://www.education.vic.gov.au/parents/going-to-school/Pages/choose-enrol-school.aspx> கொண்டுள்ளது.

மேலதிகத் தகவல்

[please select relevant text based on whether you are providing this information electronically or by hard copy]

[Option 1 – direct parents to website – delete whichever option not used]

மாற்றத்திற்கான அறிக்கையைப் பூர்த்திசெய்வது மற்றும் பள்ளிக்கூடத்தில் நேர்மறையான தொடக்கத்தை மேற்கொள்வது பற்றிய மேலதிகத் தகவலுக்கு, இவற்றைப் பார்க்கவும்:

- குடும்பங்களுக்கான தகவல் தாள்
- மாற்றத்திற்கான கற்றல் மற்றும் மேம்பாட்டு அறிக்கையைப் பூர்த்தி செய்ய, குடும்பங்களுக்கு உதவும் வழிகாட்டல்கள்

இவை www.education.vic.gov.au/transitionschool தளத்தில் ஆன்லைனில் உள்ளன.

[Option 2 – attach information to letter – delete whichever option not used]

மாற்றத்திற்கான அறிக்கையைப் பூர்த்திசெய்வது மற்றும் பள்ளிக்கூடத்தில் நேர்மறையான தொடக்கத்தை மேற்கொள்வது பற்றிய மேலதிகத் தகவலுக்கு, இணைப்புகளைப் பார்க்கவும்:

- குடும்பங்களுக்கான தகவல் தாள்

- மாற்றத்திற்கான கற்றல் மற்றும் மேம்பாட்டு அறிக்கையைப் பூர்த்தி செய்ய, குடும்பங்களுக்கு உதவும் வழிகாட்டல்கள்

பள்ளிக்கூடத்தில் உங்கள் குழந்தையின் மாற்றம் பற்றி கலந்துரையாட விரும்பினால், [insert name of early childhood educator] உடன் பேசவும்.

தங்கள் உண்மையுள்ள

[Name of early childhood educator]
[Day] [Month] [Year]